

182

754.82



ALPHABETICAL LIST OF VILLAGES

TIRUNELVELI DISTRICT

00613





ALPHABETICAL LIST OF VILLAGES.

TIRUNELVELI DISTRICT.

(I) Inam இனம். (Z) Zam'ndari ஜமீன்தாரி.

AMBASAMUDRAM TALUK

அம்பாசமுத்திரம் தாலுகா.

Adaichchani ..	அடைச்சானி.
Adaiyākārangū- lam..	அடையாகநுக்கு லம்.
Āladiyūr ..	ஆலடியூர்.
Ātwārkurichehi ..	ஆற்வார்குறிச்சி.
Anaindaperumil- nādānūr.	அனைந்தபெருமா நாடாநூர்.
Anjānkātalai ..	அஞ்சாங்கடலை.
Arasankulam ..	அரசங்குளம்.
Ardhajāmāk- kattalai (I).	அர்த்தாமாக்கட லை.
Attālanallūr ..	அத்தாலாநல்லூர்.
Brahmadēsam ..	பிரம்மதேசம்.
Chokkalingapu- ram.	சோக்கலிங்கபுரம்.
Dēsamānikkam ..	தேசமானிக்கம்.
Dharmapurama- dam ..	தர்மபுரமடம்.
Dharmapurama- dam (I).	தர்மபுரமடம். (I).
Ēkāmbarapuram ..	ஏகாம்பரபுரம்.
Giriyaumālpu- ram.	கிரியம்மான்புரம்.
Gūpālasamu- drām.	கோபாலசமுத்தி ரம்.
Gōvindappēri ..	கோவிந்தப்பேரி.
Harikēsavanal- lūr.	ஹரிகேசவநல் லூர்.
Idaikkāl ..	இடைக்கல்
Iluppālkurichehi ..	இலுப்பகுறிச்சி.
Isānamadam ..	இசானமடம்.
Kadaiyamperu- mbattu.	கடையம்பெரும்ப த்து.
Kallidaikurich- chi (North)	கல்லிடகுறிச்சி (வடக்கு).
Kallidaikurich- chi (Z).	கல்லிடகுறிச்சி. (ஒன்று).
Kapālippārai ..	கபாலிப்பாறை.
Rarisalpatti ..	கரிசல்பட்டி.
Karisiūndaman- galam ..	கரிசுந்தமங்க லம்.
Kāsidharmam ..	காசித்ரமம்.

Kattukkuttagai ..	கட்டுக்குத்தகை
Pottalpudūr(I).	பொட்டலபுதூர்.
Kēsavasamu- dram.	கேவசமுத்திரம்.
Kil Ambāsamu- drām.	கிள் அம்பாசமுத ்திரம்.
Kil Ambūr ..	கிள் ஆம்பூர்.
Kil Kadaiyam ..	கிள் கடையம்.
Kil Mu-ham (Z)	கிள் முகம்.
Kil Seval ..	கிள் செவல்.
Kōdārangulam ..	கோடாரங்குளம்.
Kolumadai ..	கொழுமடை.
Kōvilkulam (Z)	கோவில்குளம்.
Kūniyūr ..	குனியூர்.
Kuttappānjān ..	குத்தப்பாஞ்சான்.
Malaiyankulam ..	மலையாங்குளம்.
Mānāmangalam ..	மானுமங்கலம்.
Mānāmangalam ..	மானுமங்கலம்.
Mānāparanallūr ..	மானபரநல்லூர்.
Mannārkōvil ..	மண்ணுர்கோவில்.
Marudamputtūr ..	மருதம்புத்தூர்.
Madathūr ..	மடத்தூர்,
Mayilappapuram ..	மயில்பப்புரம்.
Mēl Ambāsamu- drām.	மேல் அம்பாசமுத ்திரம்.
Mēl Āmbūr ..	மேல் ஆம்பூர்.
Mēl Kadaiyam ..	மேல் கடையம்.
Mēl Seval ..	மேல் செவல்.
Mukkūdal ..	முக்கூடல்.
Nayārkulam ..	நயினுர்குளம்.
Ōdaimarichchān ..	ஓடைமரிச்சான்.
Ōmanallūr ..	ஓமநல்லூர்.
Pallakkāl ..	பன்னக்கால்.
Pananjādi ..	பனஞ்சாடி.
Pāppākudi ..	பாப்பாகுடி.
Pāppānkulam ..	பாப்பாங்குளம்.
Pattamadai ..	பத்தமணட.
Prāñchēri ..	பிறஞ்சேரி.
Pottalpudūr ..	பொட்டலபுதூர்

AMBASAMUDRAM TALUK—cont. அம்பாசமுத்திரம் தாலுக்கா—தொடர்ச்சி.

Pottalpudür (I) போடல்புதூர்.
Pudukkudi .. புதுக்குடி.
Puduppatti .. புதுப்படி.
Pungudaiyārku-லம். புங்குடையார்கு
lam.
Ravanasamu- ரவனசமுத்திரம்
dram.
Rāvuttappōri (Z) ராவுத்தப்பேரி.
Rangasamudram ரங்கசமுத்திரம்.
Sāttuppattu சாட்டுப்பத்து.
Sāttuppattu (Z) சாட்டுப்பத்து.
Sengulam .. செங்குளம்.
Sērmādēvikōvil- சோமாதேவிகோ
Pattu. வில்லபத்து.
Sērmādēvi .. சேர்மாதேவி.
Singampatti .. சிங்கமப்படி.
Singampatti (Z) சிங்கமப்படி-
Sivandi Isāna- சிவந்தி ஈசாணமட
matam (I) ம்.
Sivandipuram(I) சிவந்திபுரம்.
Sivasailam சிவசைலம்.
Tentiruppuva- தென்திருப்புவன
nam ம்.
Terku Ariyanāya தெற்கு அரியநாய
kiyuram கிபுரம்.
Terku Kadaiyam தெற்கு கடையம்.
Terku Kallidai- தெற்கு கல்லிடை
kurichchi. குறிச்சி.
Terku Kāraikku- தெற்கு காரைக்கு
richchi. றிச்சி.
Terku Matattūr. தெற்கு மடத்தூர்
Terku Viravanal- தெற்கு வீவநல்
lūr. ஓர்.
Timmarājasamu- திம்மராஜசமுத்திரம்.
dram.

KOVILPATTI TALUK.

Achchangulam அச்சங்குளம்.
(Z)
Ādanūr (Z) .. ஆதனூர்.
Akhilāndapuram அகிலாண்டபுரம்.
Akhilāndapuram அகிலாண்டபுரம்.
(Z) (Group No.
23, Ettiya-
puram Estate).
Akhilāndapuram அகிலாண்டபுரம்.
(Z) (Group No.
61, Ettiya-
puram Estate)
Akkānāyakkan- அக்காநாயக்கன்
patti (Z). பட்டி.
Alagankandiyan- அழகஞ்சங்கடிய
kulam. (I) ஸ் குளம்.
Alampatti .. ஆலம்பட்டி.

Tiruppudaimaru- திருப்புடைமரு
dūr. தூர்.
Tiruppu dai Isā திருப்புடை ஈச
namatam (I). கான மடம்.
Tiruttu .. திருத்து.
Tiruvāliswaram திருவாலீஸ்வரம்.
Tiruvāliswaram திருவாலீஸ்வரம்.
(Z).
Tiruviruttān- திருவிருத்தானப
palli. ஸ்வளி.
Tuppākudi .. துப்பாகுடி.
Udaiyāmārtānda உடையமார்த்தா
puram. ண்டபுரம்.
Udaiyāmpulli .. உடையாம்புள்ளி.
Ulagankulam .. உலகன்குளம்.
Umaiyammālpu- உமயம்மாள
ram. புரம்.
Urkēdu (Z) .. ஊர்காடு.
Vadakku Ariya.- வடக்கு அரியநாய
nāyakipuram. கிபுரம்.
Vadakku Karaik வடக்கு காரைக்கு
kurichchi. றிச்சி.
Vadakku Virava- வடக்கு வீரவநல்
nallūr. லூர்.
Vāgaikkulam (I) வாகைக்குளம்.
Vairāvikulam .. வைருவிகுளம்.
Vellanguli .. வெள்ளங்குளி.
Vengādampatti வெங்காடமப்படி.
Venkataranga. வெங்கடரங்க
puram. புரம்.
Vikramasingapu- விக்கிரமசிங்க
ram. புரம்.
Virasamudram வீரசமுத்திரம்.
Vittirundānku- வீத்திருந்தான்
lam. குளம்.

கோவில்பட்டி தாலுகா.

Ālangulam (Z). ஆலங்குளம்.
Āraikkulam (I) ஆரைக்குளம்.
Arīyanāyakipu- அரியநாயகிபுரம்.
ram (Z).
Arunāchalalapu- அருஞாசலபுரம்.
ram (I).
Arunāchalalapu- அருஞாசலபுரம்.
ram (Z).
Arungulam (Z). அருங்குளம்.
Āsūr .. ஆசூர்.
Āttangarai (Z). ஆத்தங்கார.
Avalnattam .. ஆவலநத்தம்.
Avudaiyālpuram ஆவுடையான்புர
(Z). ம்.
Ayyākkōttaiyūr அய்யாக்கோட்டை
(Z). யூர்.
Ayyanārūthu .. அய்யனாருத்து.

KOVILPATTI TALUK—cont. கோவில்பட்டி தாலுகா—தொடர்ச்சி.

Bommayyapu-	பொம்மய்புரம்.	Jagavirapuram	ஜகவீரபுரம்.
ram.		(Z) (Group No.	
Bommalunāyak-	பொம்மலுநாயக்	3 in Ettaiya-	
kanpatti (Z).	கன்பட்டி.	puram Estate)	
Bhūtalapuram	பூதல்புரம்.	Jambulingapu-	ஜம்புலிங்கபுரம்.
(Z).		ram (Z).	
Chandragiri (Z).	சந்திரகிரி.	Kadalai (Z)	கடலை.
Chennayyanpat-	சென்னய்யன்	Kādalkudi (Z)	காடல்குடி.
ti (Z).	பட்டி.	Kadambūr (Z)	கடம்பூர்.
Chennayyanpur-	சென்னய்யபுரம்.	Kälampatti (Z).	காளாம்பட்டி.
am (Z).		Kalappaippatti.	கலப்பைப்பட்டி.
Chettikulam (Z).	செட்டிகுலம்.	Kallurani (I)	கலுரானி.
Chettikurichchi.	செட்டிகுறிச்சி.	Kalugāchalapu-	கழகாசலபுரம்.
Chidambarapu-	சிதம்பரபுரம்.	ram (Z)	
ram (Z).		Kalugumalai (Z).	கழகுமலை.
Chinnakkāman-	சின்னக்காமன்	Kamalāpuram	கமலாபுரம்.
patti (Z).	பட்டி.	(I).	
Cinnamalaik-	சின்னமலைக்	Kāmayanāyak-	காமயநாயக்கன்
kunru (Z).	குன்று.	kanpatti (Z).	பட்டி.
Ghinnamanāyak-	சின்னமநாயக்	Kandaswāmīpu-	கந்தசுவாமிபுரம்.
kanpatti (Z).	கன்பட்டி.	ram (Z).	
Chittayanāyak-	சித்தயநாயக்கன்	Kangankulam	கங்கன்குளம்.
kanpatti (Z);	பட்டி.	(Z).	
Chōlapuram (Z).	சோழபுரம்.	Kannakkaitai	கண்ணக்கட்டை.
Dalavāyapuram	தலவாய்புரம்.	(Z).	
(Z).		Kannimārkut-	கனிமார்க்குட
Duraiśwāmīpu-	துரைசுவாமிபுரம்.	tam (I).	டம்.
ram (Z).		Kāppuliṅgam-	காப்புலிங்கம்
Duraiśwāmīpu-	துரைசுவாமிபுரம்	patti (Z).	பட்டி.
ram (Z).		Karadikkulam	கரடிக்குளம்.
Eppōdumvenrān	எப்போதும்	(Z).	
(Z).	வென்றுள்.	Karisalkulam	கரிசல்குளம்.
Ērakāmanāyak-	ஏரகாமநாயக்கன்	Karisalkulam (Z)	கரிசல்குளம்.
kanpatti (Z).	பட்டி.	Karupūr	கருப்பூர்.
Ettilappanāyak-	ஏதிலப்பநாயக்	Kattālāmpatti	கத்தாளம்பட்டி.
kanpatti (Z).	கன்பட்டி.	(I).	
Ettaiyāpuram	ஏட்டையாபுரம்.	Kattārankulam	கட்டாரன்குளம்.
(Z)..		(Z).	
Gavunigiri (Z).	கவுனிகிரி.	Kāttunāyakkan-	காட்டுநாயக்கன்
Gōvindānpatti (I)	கோவிந்தனப்பட்டி	patti (Z).	பட்டி.
Gōvindāpuram.	கோவிந்தபுரம்.	Kavaundanpatti	கவுஞ்டனப்பட்டி.
Guruvārpatti (Z)	குருவார்ப்பட்டி.	(Z).	
Idaiseval	இடைசெவல்.	Kayattār	கயத்தார்.
Ilavēlangāl	இலவேலங்கால்.	Kechhilāpuram	கெச்சிலைபுரம்.
Ilambhuvanam	இலம்புவனம்.	(I).	
(Z).		Kil Arasadi (Z)	கிள் அரசடி.
Illuppaiyūrani	இலுப்பையூரனி.	Kil Irāl (Z)	கிள் சுரால்.
Irāchchi (Z)	சுராச்சி.	Kil Karandai	கிள் கரந்தை.
Īswaravādivāl-	ஈசுவரவடிவாள்	(I).	
puram (I).	புரம்.	Kil Kōttai	கிள் கோட்டை.
Jagavirapuram	ஜகவீரபுரம்.	Kil Mangalam	கிள் மங்கலம்.
(Z) (Group No.		(Z).	
1 in Ettaiyā-		Kil Mudiman (Z)	கிள் முடிமன்.
puram Estate).		Kil Kilavipatti (Z)	கிளவிப்பட்டி.

KOVILPATTI TALUK—cont. கோவில்பட்டி தாலுகா—தொடர்ச்சி.

Kil Vilāttikulam கீழ் விளாத்தி குளம்.	Kumāra Ettaiyā குமார எட்டையா puram (Z) புரம். (Group No. 30 Ettaiyapuram Estate.)
Kil Nāttukkuri- கீழ் நாட்டுக் chchi (I). குறிச்சி	Kumāra Ettaiyā குமார எட்டையா puram (Z) புரம். (Group No. 60, Ettaiyapuram Estate.)
Kōdāngippatti கோடாங்கிப்பட்டி. (I) attached to (Vēmbūr).	Kumāra Ettaiyā குமார எட்டையா puram (Z) புரம். (Group No. 10, Ettaiyā- puram Estate)
Kōdāngippatti கோடாங்கிப்பட்டி. (Z) [attached to Ettaiyāpu- ram (Z)].	Kumāra Ettaiyā குமார எட்டையா puram (Z) புரம். (Group No. 117, Ettaiyā- puram Estate)
Kodiyangulam கொடியங்குளம். (Z).	Kuppanāpuram குப்பன்னபுரம். (Z).
Kodukkāmpārai கொடுக்காம் (Z).	Kuralaiyampatti குறலையம்பட்டி. (I).
Kollanparambu கொல்லன்பாம்பு. (Z).	Kurumalai (Z). குருமலை.
Kollankinaru .. கொல்லன்சினரு	Kuruvinattam குருவிநத்தம். (Z).
Koppampatti .. கொப்பம்பட்டி.	Lakshmīpuram லக்ஷ்மிபுரம். (Z).
Kōralchinnama- கோரால்சின்னம் nāyakkānpat- நாயக்கன்பட்டி. ti (Z).	Lingampatti (Z). லிங்கம்பட்டி. Mādalāpuram(Z) மாதலபுரம். Malappatti .. மலைப்பட்டி. Malliswarapur- மலைச்வரபுரம். am (Z).
Kottūli .. கொத்தாவி.	Mandikkulam .. மந்திக்குளம்.
Kōvilpatti (I) .. கோவில்பட்டி.	Mandittōppu (I) மந்தித்தீப்பு.
Kudiraikkulam. குதிரைக்குளம்.	Maniyāchchi (I). மனியாச்சி.
Kulasēkharanal- குலசேகரநல்லூர். lūr.	Maniyakāran- மனியகாரன் patti (Z). பட்டி.
Kulattūr East குளத்தூர் கீழ் .. பாகம்.	Manjayānāyak- மஞ்சுயநாயக்கன் kanpatti (Z). பட்டி.
Kulattūr North குளத்தூர் வட (Z). பாகம்.	Mārtāndāmpatti மார்த்தாண்டம் (Z). பட்டி.
Kulattūr South குளத்தூர் தென் (Z). பாகம்.	Marudanvālvu.. மருதனவாழ்வு.
Kumāragiri (I). குமாரகிரி.	Māsārpatti .. மாசாரப்பட்டி.
Kumārapuram குமாரபுரம். (Z) (Group No. 57, Ettaiyā- puram Estate.)	Matattuppatti(Z) மடத்துப்பட்டி.
Kumārapuram குமாரபுரம். (Z) (Group No. 71, Ettaiyāpu- ram Estate.)	Māvilōdai (Z) .. மாவிலோடை.
Kumārasakkanā குமாரசக்கனா puram (Z). புரம்.	Mēl Arasadi (Z). மேல் அரசடி.
Kumārachittan- குமாரசித்தன் patti (Z). பட்டி..	Mēl Seydalai (Z). மேல் செய்தலை.

KOVILPATTI TALUK—cont.

Mēl Māndai	2/3 மேஸ்மாந்தை	(Z).
	2/3.	
Mēl Māndai	1/3 மேஸ்மாந்தை	(Z).
	1/3.	
Mettilpatti	மெட்டில்பட்டி.	
Minākshipuram	மினாக்ஷிபுரம்.	(Z). (Group No.
66, Ettaiyapuram Estate).		
Minākshipuram	மினாக்ஷிபுரம்.	(Z) (Group No.
92, Ettaiyapuram Estate).		
Mudukkālan-	முடுக்காலன்குளம்	gulam.
Mudukkumindān	முடுக்குமின்டான்	patti (Z).
	பட்டி.	
Mullūr	முல்லூர்.	(Z).
Muramban	முரம்பான்.	
Muttayyapuram	முத்தய்யபுரம்.	(Z).
Muttulāpuram	முத்துலாபுரம்.	
Muthurāmalinga	முத்துராமலிங்க	puram (I).
	புரம்.	
Muttuswāmī-	முத்துச்வாமி	puram (Z).
	புரம்.	
Nadukkāttūr	நடுக்காட்டுர்.	(Z).
Nāgalāpuram	நாகலாபுரம்.	(Z).
Nagampatti	நாகம்பட்டி.	(I).
Nālāttīputtūr	நாலாட்டின்	புத்தூர்.
Nālvāsankōttai	நால்வாசன்	(I).
	கோட்டை.	
Namasivāya-	நமசிவையபுரம்.	puram (Z).
Nambipuram	நம்பிபுரம்.	(I).
Nāvalakkam-	நாவலக்கம்பட்டி.	patti (Z).
Nedungulam	நெடுஞ்சூலம்.	
Önamākkulam	ஒநமாக்குளம்.	(I).
Öttainattam	ஒட்டைநத்தம்.	
Öttappidāram	ஒட்டப்பிடாரம்.	
Padarndapuli	பாரந்தபுலி.	(Z).
Pallākulam	பல்லாகுளம்.	(I).
Pāndavarmanga-	பாந்஦வமங்க	லம்.
Pāniikkarkulam	பனிக்கர்த்துளம்.	
Pannikkulam	பனிக்குளம்.	
Pāraikkuttam	பாறைக்குட்டம்.	(Z).

கோவில்பட்டி, தாலுகா—தொடர்ச்சி.

Parivillikkōttai.	பரிவில்லிக்
	கோட்டை.
Pasuvandanai(Z)	பசுவந்தனை.
Pattanamarudur	பட்டனமருத்துர்.
	(Z).
Pattithēvanpatti	பட்டித்தேவன்
	பட்டி.
Pērilōvanpatti	பேரிலோவன்
	பட்டி.
Pillayārnattam	பிளையார்நத்தம்
	(Z).
Pōdappanāyak-	போடப்பநாயக்
kampatti (Z).	கன்பட்டி.
Pōduppatti (Z).	போடுப்பட்டி.
Pudiyamputtūr	புதியம்புத்தூர்.
	(Z).
Pudukkōttai Usi-	புதுக்கோட்டை.
langulam(I).	உசிளங்குளம்.
Pudupatti (Z).	புதுப்பட்டி.
Pudūr (Z)	புதூர்.
Pulivādināyak-	புவிவாடிநாயக்
kampatti (Z).	கன்பட்டி.
Puliyangulam	புதியங்களம்.
Pungavarnattam	புங்கவர்நத்தம்.
	(Z).
Pūsanūr (Z)	பூசனூர்.
Pūsarippatti (Z).	பூசாரிப்பட்டி.
Rājāppatti	ராஜாப்பட்டி.
Rājāpudukudi	ராஜாப்புதுக்குடி.
	(I).
Rājāvinkōvil (I)	ராஜாவின்
	கோவில்.
Rāmachandra-	ராமச்சந்திரபுரம்.
puram (Z).	
Rāmanātha-	ராமநாதபுரம்.
puram (Z).	
Rāmanūttu (Z)	ராமனுத்து.
Rāmaswāmī-	ராமசுவாமிபுரம்.
puram (Z).	
Rānasūra Ettu-	ராணசூர ஏட்டு
nāyakkanpatti	நாயக்கன்பட்டி.
	(I).
Sakkammāl	சக்கம்மாள்புரம்.
	puram (Z).
Sakkiliyappatti	சக்கிலியப்பட்டி.
	(I).
Sangampatti	சங்கம்பட்டி.
Sankaralinga-	சங்கரலிங்கபுரம்.
puram (Z).	
Sannadupuduk-	சன்னதுபுதக்குடி
kudi (I).	
Saravananāpura-	சாரவானாபுரம்.
	(Z).
Savalapperi	சவலாப்பேரி.

KOVILPATTI TALUK—cont. கோவில்பட்டி தாலூகா—தொடர்ச்சி.

Savarimangalam	சவரிமங்கலம்.	Sundarapach-	சுந்தரபச்சமய
Semmapudūr(Z).	செம்மபுதூர்.	chayyapuram	புரம்.
Senbagappēri (I)	செண்பகப்பேரி.	(Z).	
Sengalpadai ..	செங்கல்படை.	Suraikkāypatti	சுரைக்காய்ப்பட்டி.
Sengalpadai (Z).	செங்கல்படை.	(Z).	
Sengōttai (Z) ..	செங்கோட்டை.	Sūrangudi (Z) ..	சூரங்குடி.
Shanmukha-	ஷன்முகபுரம்.	Swāminattam(Z)	சுவாமிந்தத்தம்.
puram (Z)		Talaikkāttu-	தலைக்காட்டுபுரம்.
(Group No. 41,		puram (Z).	
Ettaiyapuram		Tangammāl-	தங்கம்மாள்புரம்.
Estate).		puram (Z).	
Shanmukha-	ஷன்முகபுரம்.	Kulattūr.	
puram (Z)		Tangammāl-	தங்கம்மாள்புரம்.
(Group No. 81,		puram (Z).	
Ettaiyapuram		(Group No. 12,	
Estate).		Ettaiyapuram	
Shanmukhapu-	ஷன்முகபுரம்.	Estate).	
ram(Z)(attach-		Tappātti (I) ..	தாப்பாத்தி.
ed to Mēl		Tarnvaikkulam	தருவைக்குளம்.
Māndai 1/3).		(Z).	
Sillānattam (Z).	சில்லாநத்தம்.	Tattanēri (Z)	தத்தனேரி.
Sillāngulam (Z).	சில்லாங்குளம்.	Tennampatti ..	தென்னம்பட்டி.
Sindalkarai (Z).	சிந்தல்கரை.	Terku Ilandaik-	தெற்கு இளங்
Singilippatti (I).	சிங்கிலிப்பட்டி.	kulam.	தைக் குளம்.
Sivagnānapuram	சிவஞானபுரம்.	Terku Kalmadu	தெற்கு கல்மடு.
(Z) (attached		(Z).	
to Kadambūr)		Terku Kalugu-	தெற்கு கழுகு
(Z).		malai (Z).	மலை.
Sivagnāpuram	சிவஞானபுரம்.	Terku Mayilōdai	தெற்கு மயிலோ
(Z).		..	
(Group No. 29,		Terku Vandā-	தெற்கு வண்டா
Ettaiyapuram		nam (Z).	நம்.
Estate).		Terku Virapān-	தெற்கு வீரபான்
Sivalārpatti (Z).	சிவலார்ப்பட்டி.	diyapuram (Z)	டியபுரம்.
Sivandippatti(Z)	சிவந்திப்பட்டி.	Tirumangalak-	திருமங்கலக்
Subbāyyapuram	சுப்பய்யபுரம்.	kurichchi.	குறிச்சி.
(Z).		Tittāmpatti Z).	தித்தாம்பட்டி.
Subrahmanyā-	சுப்பிரமணியபுரம்	Tittangulam ..	திட்டங்குளம்.
puram (Arum-	(அருங்குளம்).	Tōlmālaippatti	தோள்மாலைப்
gulam (I).		(I).	பட்டி.
Subrahmanyā-	சுப்பிரமணியபுரம்	Tōnukāl ..	தோஞுகால்.
puram (Kalugu-	(கழுகுமலை).	Tottampatti (I).	தோட்டம்பட்டி.
malai) (I).		Tuppāsippatti (I).	துப்பசிப்பட்டி.
Subrahmanyā-	சுப்பிரமணியபுரம்	Turaiyūr (Z) ..	துரையூர்.
puram (Z)		Urulaikkundi (Z).	உருளைக்குடி.
(In Subrah-		Usilangulam ..	உசிலங்குளம்:
mayaipuram		Uttuppatti (I).	ஊச்துப்பட்டி.
Mittah).		Vadamalaipuram	வடமலைபுரம்.
Subrahmanyā-	சுப்பிரமணியபுரம்	Vadamalaipuram	வடமலைபுரம்.
puram (Z)		(Z).	
(Group No. 56,		Vadakku Ilan-	வடக்கு இலங்
Ettaiyapuram		daikuulam (I).	தைக் குளம்.
Estate).		Vadakku Vandā-	வடக்கு வண்டா
		nam (Z).	நம்.

KOVILPATTI TALUK—cont. கோவில்பட்டி. தாலுகா—தொடர்ச்சி.

• Vaippār .. வைப்பார்.
 Vālasamudram வாலஸமூத்திரம்.
 (Z).
 Vallinayakapu- வள்ளிநாயகபுரம்.
 ram (Z).
 • Vānaramutti (Z) வானரமூட்டி..
 Vannippatti (Z). வன்னிப்பட்டி.
 Varadampatti வரதம்பட்டி.
 (Z).
 Vātalakkarai (Z) வாதலக்கரை.
 Vauvältotti (Z). வெவலவால்
 தொத்தி.
 Vēdanattam (Z). வேடநத்தம்.
 Vēdappatti (S. வேடப்பட்டி.
 No. 122) (I).
 Vēdappatti (S. வேடப்பட்டி.
 No. 102) (I).
 Vēlāyudhapu- வேலாயுதபுரம்.
 ram (Z).
 Velidupatti (Z). வேலிடூப்டி..

NĀNGUNĒRI TĀLUK

Achchambādu .. அச்சம்பாடு.
 Adangūrkulam(I) அடங்கார்க்குலம்.
 Alaganēri (I) .. அழகனேரி.
 Alangulam (I) .. ஆலங்குலம்.
 Alankinaru (I) .. ஆலங்கினரு.
 Alwānēri (I) .. ஆழ்வானேரி.
 Anaikkarai (I) .. அனைக்கரை.
 Anaikkulam .. ஆனைக்குலம்.
 Andirādikudiyi- அந்திராதிகுடு
 ruppu (I). .. யிருப்பு.
 Appuvilai (I) .. அப்புவிலை.
 Arasappattu (I). அரசப்பத்து.
 Ariyakulam .. அரியக்குலம்.
 Badaykhan Khil- பட்கோண் கில்லை
 ji Pallivāsal. பள்ளிவாசல்.
 Chettikulam .. செட்டி.குலம்.
 Chintāmanai .. சிந்தாமனி.
 Dalapatisamud- தலபதி சமுத்தி
 ram. ரம்.
 Danakkarkulam. தனக்கர்க்குலம்.
 Dēvanallūr .. தேவநல்லூர்.
 Erukkanjurai .. ஏருக்கந்துறை.
 Ēruvādi .. ஏருவாடி.
 Idaiyankulam .. இடையங்குலம்.
 Idaiyankulam (I) இடையங்குலம்.
 Ilangulam .. இலங்குலம்.
 Irappuvāri .. இரப்புவாரி.
 Isalāpuram (I) .. இஸலாபுரம்.
 Ittamoli .. இட்டமோழி.
 Kadamboduvāl- கடம்பொடு
 ru. வாழவு.

Vellālankōttai. வெள்ளாளன்
 கோட்டை. /
 Vellaram (Z) .. வெள்ளரம்.
 Velliyyammālpu- வெளியம்மாள
 ram (Z) .. புரம்.
 Vēmbar (Z) .. வேம்பார்.
 Vēmbūr .. வேம்பூர்.
 Venkatēswara- வெங்கடேஸ்வர
 puram (Z). .. புரம்.
 Vēppalōdai (Z) .. வேப்பலோடை..
 • Vilāttikulam விளாத்திகுலம்
 (Kasbā).
 Villsēri .. வில்லிசேரி.
 Virappatti (I) .. வீரப்பட்டி.
 Virapāndiya- வீரபாஞ்சிய பு
 pulikkulam .. குலம்.
 Virapāndiyapu- வீரபாஞ்சிய
 ram (Z). .. புரம்.
 Virisampatti .. விரிசம்பட்டி.

நாங்குளை தாலுகா.

Kādangulam காடங்குலம் திரு
 Tirumalaipu மலைபுரம்.
 ram.
 Kalakkādu .. கலக்காடு.
 Kallikkulam .. கல்லிக்குலம்.
 Kannanallūr .. கனனாநல்லூர்.
 Karaichchuttu- கரைச்சுத்து
 Pudūr. .. புதூர்.
 Karaichchuttu கரைச்சுத்து
 Uvari. .. உவரி.
 Karandānēri .. கரந்தானேரி.
 Karungulam .. கருங்குலம்.
 Kastūriranga- கஸ்தூரிரங்கபுரம்.
 puram.
 Kēsavanēri (I) .. கேசவனேரி.
 Kil Kāduvetti.. கீழ்காடுவெட்டி.
 Kil Karuvēlan- கீழ்கருவெலன்
 gulam. .. குலம்.
 Kōttaikkarangu- கோட்டைக்கருங்
 lam. .. குலம்.
 Kōvangulam .. கோவங்குலம்.
 Kōvilammālpu- கோவிலம்மாள
 ram. .. புரம்.
 Kūdangulam .. கூடங்குலம்.
 Kūmārapuram .. குமாரபுரம்.
 Kumbikulam .. கும்பிகுலம்.
 Kündakulam .. குந்தகுலம்.
 Kuttam .. குட்டம்.
 Lakshmipuram .. லக்ஷ்மிபுரம்.
 (I).
 Levinjipuram .. லெவிஞ்சிபுரம்.

NĀNGUNĒRI TĀLŪK—cont. நாங்குனேரி தாலுகா—தொடர்ச்சி.

Magiladi (I) ..	மகிழ்ச்.	Sengalakurich- chi.	செங்களக்குறிச்சி.
Mahādēvanku- lam (I).	மஹாதேவன் குளம்.	Singanēri ..	சிங்கனேரி.
Malaiyadip- pudūr.	மலையடிப்புதூர்.	Singikulam Pa- laīya grāmam.	சிங்கிருளம் பலைய கிராமம்.
Marugālkurich- chi.	மருகால்குறிச்சி.	Singikulam Pu- du gramam.	சிங்கிருளம் புது ராமம்.
Matappuram (I).	மடப்புரம்.	Sivalaippēri	சிவலைப்பேரி.
Mēlmalaianēri (I).	மேல்மலையனேரி.	Sīlvaramangai- puram (I).	ஸிவரமங்கை ப்ரம்.
Mēlkarai (I) ..	மேல்கரை.	Sūrangudi ..	சூரங்குடி.
Mudumottamuli.	முதமொத்தமூழி.	Tandaiyārku- lam.	தண்ணையார்குளம்.
Mūlaikkaraip- patt ..	மூலைக்காரைப்பட்டி.	Tennirkkulam (I).	தென்றிக்குளம்.
Munanjippatti.	முனஞ்சிப்பட்டி.	Terku Kallik- kulam.	தெர்கு கல்லிக்குலம்.
Nambipuram (I)	நம் பூரம்.	Terku Nāngunē- ri.	தெர்கு நாங்குளம்.
Nambittalaivan- pattayam.	நம்பித்தலைவன் பட்டயம்.	Terku Valliyūr	தெர்கு வள்ளியூர்.
Nāngunēri	நாங்குளைரி.	Tinakaran- kulam (I).	தினகரன்குளம்.
Nāngunēri Jiyar	நாங்குளைரி ஜீயர்.	Tiru Jiyar Ma- tam (I).	திருஜீயர் மடம்/
Matam (I).	ஜீயர் மடம்!	Trukkurungudi.	திருக்குருங்குடி.
Padalaiyārku- lam.	பாலையார்குளம்.	Tiruvambalapu- ram.	திருவம்பலபுரம்.
Padmanēri ..	பத்மனைரி.	Tisa'yanvilai ..	திசையன்விளை.
Palangulam (I).	பழங்குளம்.	Tōtākkudi	தோட்டாகுடி.
Palavūr ..	பழவூர்.	Tuttikulam (I).	தூத்திகுளம்.
Panaikkudi	பனைக்குடி.	Udayattūr ..	உதயத்தூர்.
Pāppānkulam ..	பாப்பான்குளம்.	Unnangulam.	உன்னங்குளம்.
Paramēswarapu- ram (I).	பரமேஸ்வரபுரம்.	Urumangulam ..	உருமங்குளம்.
Parivirisūryan ..	பரிவிரிசூரியன்.	Vadagarai (I) ..	வடகரை.
Paruttippādu ..	பாத்திசிப்பாடு.	Vadakku valli- yūr.	வடக்கு வள்ளியூர்.
Pasiyalvi ..	பசைவி.	Vadamalaisa- mudram.	வடமலைசமுத்தி ரம்.
Pattai ..	பத்தை.	Vadivālpuram (I).	வடிவாள்புரம்.
Perungudi ..	பெருங்குடி.	adugach- hi- madil.	வடுகச்சிமதியூர்.
Pūlam ..	பூலம்.	Vāgaikkulam I)	வாலக்குளம்.
Puliyārkurichchi.	புலியர்குறிச்சி.	Vēppilangulam.	வேப்பிலைகுளம்.
Rādhāpuram ..	ராதாபுரம்.	'ijayā Nārāya- nam.	விஜயநாராயணம்.
Rājāl kalmanga- lam.	ராஜாக்கல்மங்கலம்.	Vijayāpati ..	விஜயாபதி.
Rāmakrīshnā- puram.	ராமகிருஷ்ணபுரம்.	Visvāmitrappēri	விசுவாமித்திரப்பேரி.
Rammadupuram (I).	ரம்மதுபுரம்.		
Sadaianēri ..	சடையனேரி.		
Sadaianēri (I).	சடையனேரி.		
Samugaranga- puram.	சமுகங்கபுரம்.		
Sāttāngulam ..	சாத்தாங்குளம்.		
Saundarapāndi- yapuram (I).	சௌந்தரபாண்யபுரம்.		
Senbagarāma- nallūr.	செங்பகராமநல்லூர்.		

SANKARANAYINARKOVIL TALUK. சங்கரநயினர்கோவில் தாலுகா.

Acheampatti ..	அசைம்பட்டி.	Kulasēkhara-	குலசெகரமங்க
Alakiyanambik- kulam (I).	அழகியநம்பிக குளம்.	mangalam (Z).	எம்.
Alagāpuri (Z) ..	அலகாபுரி.	Kula-ēkharan- kōttai (Z).	குலசெகரப் கேட்டை.
Ālangulam (I) ..	ஆங்குலம்.	Kulasēkharap- pēri (Z).	குலசெகரப்பேரி.
Appanēri (I) ..	அப்பனேரி.	Kumattikkulam	குமட்டிக்குளம்.
Ariyanāyakipu- ram (Z).	அரியநாயகிபுரம்.	(I).	
Ariyūr ..	அரியூர்.	Kurukkalkulam	குருக்கல்குளம்.
Attippatti ..	அத்தி பட்டி.	(I).	
Ayyanēri (I) ..	அய்யனேரி.	Kurunjēkulam	குருஞ்சாகுளம்.
Chidambaram- patti.	திதம்பாறம்பட்டி.	Kunivikkulam	குனுவிக்குளம்
Chintāmani ..	நிந்தாமனி.	North (I).	வடக்கு.
Chiutāmanippēri	நிந்தாமனிப்பேரி.	Keruv'kkulam	குருவிக்குளம்
(I).		Suth (I).	தெற்கு.
Chattramkon- dān.	சத்ரம்கோண் உண.	Kuvalaikkanni	குவலைக்கணி.
Chattrappatti	சத்ரம்பட்டி.	Madurāpuri (Z)	மதுராபுரி.
(Z).		Mahēndravādi ..	மஹேந்திரவாடி.
Chinnakōvilān- kulam.	சின்னகோவிள குளம்.	Maippātai ..	மைப்பாதை.
Chittrampatti	சித்தி ம்பட்டி.	Malaiyānkulam.	மலையான்குளம்.
(I)		Malaiyad kkuvi- chchi.	மலையடிக்குறிச்சி.
Dārukāpuram	தாருகாபுரம்.	Manalūr ..	மனலூர்.
(I).		Matattuppatti	மாத்துப்பட்டி.
Dēvarkulam (I).	தேவர்குளம்.	Mēl Illandaikku- lam (I).	மெல் இலந்தைக் குளம்.
Dēvarkulam ..	தேவர் குளம்.	Mēl N.T'danal- lūr.	மெல் என்ற நல் லூர்.
Gū̄lūr (Z) ..	கூடலூர்.	Mēl Puliyan- gudi.	மெல்புலியங்குடி.
Ichchandā (Z) ..	இச்சந்தா.	Mēlūr Durai- swāmipuram.	மெலூர் தூரை சுவாமிபுரம்.
Iaiyarsanendal	இயைரசனேந்	(Z).	
(1st part) (I).	தல் (முதல் பாகா).	Mukkūttumalai	முக்கூத்துமலை.
Ilaiyarsanendal	இயைரசனேந்	Mūvar'undālī ..	மூவர் ந்தானி.
(2nd part) (I).	தல் (2-ம் பாகம்).	Naduvakkū- richchi (Z)	நடுவக்குறிச்சி (மேஜர்).
Kalāppālangu- lam.	கலாப்பாலங்குளம்.	(Major)	
Kalappākulam.	கலாப்பாகுளம்.	Naduvakkvri- chehi (Z)	நடுவக்குறிச்சி (மைனர்).
Kalngāppatti ..	கலங்கப்பட்டி.	(Minor).	
Karisalkulam ..	கரிசல்குளம்.	Naduvappatti (I)	நடுவப்பட்டி.
Kārisāttān ..	காரி ஏத்தான்.	Nagaram ..	நகரம்.
Karivalamvan- danal'ūr.	கரிவலம்வந்தநல் ஊர்.	Nakkalmuttam- patti (I).	நக்கல்முத்தம் பட்டி.
Kil Nilidānallūr.	கிள்ளிநிலத் தல ஊர்.	Nālāntīlā ..	நாலாந்திலை.
Kil Virasikhā- mani.	கிள்லீரசிகாமலி.	Nāranapuram ..	நாரானபுரம்.
Kōttaiyūr (Z) ..	கோட்டையூர் /	Nēlkattumseval	நெல்கட்டும் செவல்.
Kōv'patti (I) ..	கோவில்பட்டி.	(Z).	
Kulakkattākuri- chehi (I).	குலக்கட்டா குறிச்சி.		

SANKARANAYINARKOVIL TALUK—cont.

சங்கரநயினுர்கோவில் தாலுகா—தொடர்ச்சி.

Nochchikkulam (Z).	நொச்சிக்குளம்.	Subrahmanyapura. முரம்.	சுப்பிரமணிய முரம்.
Palankottai ..	பழங்கோட்டை.	Sundankurichi. சுந்தங்குறிஞ்சி.	சுந்தங்குறிஞ்சி.
Panaiyür (Z) ..	பனையூர்.	Sundaresapu- ram (I).	சுந்தரேசபுரம்.
Pandappuli (Z) ..	பந்தப்புளி.	Tadiyampatti ..	தடியம்பட்டி.
Paruvakkudi (Z) ..	பருவக்குடி.	Talai vanköttai (Z).	தலைவன் கோட்டை.
Pattadaikatti .. (Z).	பட்டைக்ட்டி.	Tenmalai (Z).	தென்மலை.
Pattakurichchi .. (I).	பட்டகுறிச்சி.	Terku Sankara- nayinarkovil	தெற்று சங்கர நயி ஞர் கோவில்.
Periyür ..	பெரியூர்.	Tirumalainayak kanpudukkudi (Mitta).	திருமலைநாயக் கன் புதுக்குடி. (மிட்டா).
Periyakadam- bankulam (I).	பெரியகடம்பன் குளம்.	Tirumalapuram	திருமலாபுரம்.
Parumälpatti .. (Z).	பெருமாள்பட்டி.	Tiruvēngadam ..	திருவேங்கடம்.
Perungōttūr ..	பெருங்கோட்டேர்.	Vadakkuppanai vadali.	வடக்குப்பென் வடலி.
Perumputtūr ..	பெரும்புத்தூர்.	Vadakkuppatti	வடக்குப்பட்டி.
Pichchaittalai- vanpatti (I).	பிச்சைத்தலைவன் பட்டி.	Vadakkuppu- dūr.	வடக்குப்புதூர்.
Pillaiyārnattam (I).	பிள்ளையார்நத் தம்.	Vadamannār- kulam (I).	வடமன்னார் குளம்.
Poygai (Z).	போய்கை.	Vāddikköttai (Z).	வாடிக்கோட்டை.
Puliyangulam .. (I).	புளியங்குளம்.	Vāgaikkulam ..	வாகைக்குளம்.
Puliyangudi ..	புளியங்குடி.	Valavandāpu- ram (I).	வாழவந்தாபுரம்.
Punnāivanam ..	புன்னைவனம்.	Vannikkōnēn- dal.	வன்னிக்கோ னேந்தல்.
Puvanikkāva- lankulam (I).	புவனிக்காவலன் குளம்.	Varaganür ..	வரகனூர்.
Rāmalingapur- am (I).	ராமலிங்கபுரம்.	Vāsudēvanallūr ..	வாசுதேவ நல் லூர்.
Ramanāthapur- am (Z).	ராமாநாதபுரம்.	Vayali ..	வயலி.
Rāmaswami .. puram (Z).	ராமசாமிபுரம்.	Vayali (Z) ..	வயலி.
Rangasamud- ram (Z).	ரங்கசமுத்திரம்.	Vellākūlam ..	வெள்ளாகுளம்.
Rāyagiri (Z) ..	ராயகிரி.	Vellālankulam .. (Z).	வெள்ளாளன் குளம்.
Sanganāppēri ..	சங்கனப்பேரி.	Vellappanēri ..	வெள்ளப்பனேரி.
Sangupatti ..	சங்குபட்டி.	Venkatāchala- puram Agraharam (I).	வெங்டாசல புரம் அக்கிர காரம்.
Sankaranayinār- kovil.	சங்கரநயினுர் கோவில்.	Vīrasikhāmani ..	வீரசிகாமனி.
Sāyamalai ..	சாயமலை.	Viriruppu (Z) ..	வீரிருப்பு.
Sērndamanga- lam (Z).	சேர்ந்தமங்கலம்.	Viswanāthap- peri (Z).	விஸ்வநாதப் பேரி.
Sevalkular ..	செவல்குளம்.		
Sivagiri (Z) ..	சிவகிரி.		
Sivagnānāpuram .. (East) (Z).	சிவஞானபுரம் (மேற்பாம்).		
Sivagnānāpuram .. (West) (Z).	சிவஞானபுரம் (மேல்பாம்).		

SRIVAIKUNTAM TALUK. ஸ்ரீவெகுண்டம் தாலுகா.

Agaram (Z) ..	அகரம்.	Kūttudankādu ..	கூட்டுடன்காடு.
Ālānda ..	ஆலந்தா.	(Z).	
Ālikkudi (I) ..	ஆழிக்குடி.	Manakkārai ..	மணக்கரை.
Allikkulam ..	அலிக்குளம்.	Mangalakkurich- chi.	மங்கலக்குறிச்சி.
Ālwārkarkulam ..	ஆழ்வார்கற் ஞகும்.	Manjanīrkāyal.	மஞ்சனீர்காயல்.
Aniyāparanal-lūr ..	அனியாபரநல் லூர்.	Māppillai Urani (I).	மாப்பிளை ஊரனி.
Ārāmpannai ..	ஆராம்பன்னை.	Māramangalam ..	மாராமங்கலம்.
Arumugaman-galam ..	ஆருமுகமங்க லம்.	Maravanmatam ..	மரவன்மபம்.
Ayyanudaippu (I).	அய்யனுடைப்பு.	Mēl Perumānēri (I).	மேல் பெருமா னெரி.
Chekkarakkudi ..	செக்காரக்குடி.	Mēl Tattappārai ..	மேலத்தட்ப்பாரை
Chērakkulam ..	சேரக்குளம்.	Milavittān ..	மீலவிட்டான்.
Chettimallan-patti ..	செட்டிமல்லன் பட்டி.	Mudittanēndal ..	முடித்தானேந் தல்.
Dalavāyapuram (Z).	தலவாய்புரம்.	Mukkāni ..	முக்கானி.
Deyvachhilai-puram ..	தெய்வச்சிலை புரம்.	Mullakkādu ..	முள்ளக்காடு.
Ellaināyakkan-patti (I).	எல்லை நாயக்கன் பட்டி.	Murappanādu ..	முறப்பனுடு.
Iruvappapuram ..	இருவப்புரம்.	Kōvilpattu ..	கோவில்பத்து.
Kumārapuram ..	குமாரபுரம்.	Mūrappanādu ..	முறப்பனுடு புது கிராமம்.
Isānamatam (I).	ஈசானமடம்.	Muttālangurich-chi.	முத்தாலங் குறிச்சி.
Kaliyāvur ..	கலியாவூர்.	Muttuswāmi-puram (Z).	முத்துச்வாமி புரம்.
Kālvāy ..	கால்வாய்.	Nanalkādu ..	நாலால்காடு.
Karungulam ..	கருங்குளம்.	Nattātti ..	நட்டாத்தி.
Kattālangulam ..	கட்டாலங்குளம்.	Padmanābhā-mangalam ..	பத்மநாப மங்க மலம்.
Kil Perūmānēri (I).	கீழ்ப்பெருமா னெரி.	Palaiyakāyal ..	பலையகாயல்.
Kil Puttanēri ..	கீழ்ப்புத்தனெரி.	Parākrama-pāndi ..	பராக்ரமபாண்டி.
Kil Tattappārai ..	கீழ்த்தட்ப்பாரை.	Perungulam ..	பெருங்குளம்.
Kil Vallanādu ..	கீழ்வள்ளனுடு.	Pērūr ..	பேரூர்.
Kil Pidāgai ..	கீழ்பிடாகை அப் பன் கோவில்.	Pērūrani (Z) ..	பேரூரனி.
Appankōvil ..	(பன்பா).	Pulippān-jān-kulam (I) ..	புலிப்பாஞ்சான் குளம்.
Kil Pidāgai (Kasbā) ..	(கஸ்பா).	Pūvāni (I) ..	பூவானி.
Kil Pidāgai Va-radarājapu-ram ..	கீழ்பிடாகை வரதராஜ புரம்.	Rāmānujam-pudūr (I) ..	ராமானுஜம் புதூர்.
Kodungani ..	கோடுங்கனி.	Sankarappēri ..	சங்கரப்பேரி.
Kongarāyan-kurichchi ..	கோங்கராயன் குறிச்சி.	Sāyarpuram ..	சாயர்புரம்.
Kōrampallam ..	கோராம்பள்ளம்.	Sendilāmpannai ..	செந்திலாம் பன்னை.
Korkai ..	கோற்கை.	Sērvākkāran-matam (Z) ..	சேர்வைக்காரன் மடம்.
Kottārakkurich-chi ..	கோட்டாரக்குறிச்சி.	Sevalai ..	செவலை.
Kulaiyankarisal (Z) ..	குலையன்கரிசல்.	Seydunganallūr ..	செய்துங்க நல்லூர்.
Kumāragiri (Z) ..	குமாரகிரி.	Singattākurich-chi ..	சிங்கத்தாகுறிச்சி.

SRIVAIKUNTAM TALUK—cont. ஸ்ரீவெகுந்தம் தாலுகா—தொடர்ச்சி.

Siruttunda-	திருத்தொண்ட nallūr.	திருத்தொண்ட நல்லூர்.	Ulakkudi .. உள்குடி.
Srimūlakkarai ..	ஸ்ரீ மூலக்கரை.	Umarikkottai .. உமரிக்கோட்டை.	
Sriparāṅkusa- nallur.	ஸ்ரீபாங்குஷ நல்லூர்.	Vadakku Siluk- kanpatti (Z). வடக்கு சிலுக்கன் பட்டி.	
Siavaikuntam ..	ஸ்ரீவெகுந்தம்.	Vadakku Kāri .. வடக்கு காரிசேரி. sēri.	
Tannūttukattuk- kuttakai (I).	தன்னுத்துக்கடுக் குத்தகை.	Vada Vallānadu .. வடவங்கலூடு.	
Tannūttu (I).	தன்னுத்து.	Valavallān .. வாளவங்லான்.	
Terku Kārisēri.	தெற்கு காரிசேரி.	Vallakkulam .. வல்லக்குளம்.	
Terku Silukkan- patti (Z).	தெற்கு சிலுக்கன் பட்டி.	Vallanādu .. வல்லஞ்சுடு கஸ்பா. (Kasbā).	
Timmāraja- duram (Z).	திம்மராஜபூரம்.	Varttakareddip- patti (Z). வர்த்தகரெட்டிப் பட்டி.	
Tiruppani ..	திருப்பணிசெடி Chettikulam(I)	Vasavappa- puram. வசவப்புரம்.	
Tiruppani Chettiyārpatti (I).	திருப்பணிசெடி யாப்பட்டி.	Vēlūr Adichcha. nallūr. வெனுர் ஆதிச் நல்லூர்.	
Tiruppuliyān- gudi.	திருப்புலியங்குடி.	Vēlūr Kasbā .. வெனுர் கஸ்பா.	
Tōlappanpannai.	தோழப்பன் பன்னை.	Vēlūr Puduk- kudi. வெனுர் புதுக் குடி.	
Tuticorin ..	தூத்துக்குடி.	Vitthalāpuram .. விட்டலாபூரம். Vitthalāpuram Kovilpathu. கோவில்பத்து.	

TENKASI TALUK. தென்காசி தாலுகா.

Achchankuttam ..	அச்சன்குட்டம். (Z).	Kambanēri Pu- dukkudi (Z). கம்பனேரிபுதுக் குடி.
Alangulam ..	ஆலங்குளம்.	Kanakasabhā .. கனகசபாபதி
Ana kkulam (Z).	ஆனைக்குளம்.	patippēri (I). பெரி.
Andippatti ..	ஆநிப்பட்டி.	Kanakkuppillai- valasai. கனக்குப்பிள்ளை
Avudaiyānūr ..	ஆவுடையானூர்.	Karisalkulam (Z) கரிசல்குளம்.
Ayirappēri ..	ஆயிரப்பேரி.	Karuvandā (Z). கருவந்தா.
Ayyanārkulam	அய்யனார்குளம்.	Kāsidharmam .. காசித்தர்மம்.
Balabhadrā- rāmapuram(Z)	பலபத்ராபுரம்.	Kāskuvāyittān .. காசிக்குவாய்த் (Z) தான்.
Bhōganallūr (Z).	போகநல்லூர்.	Kāvalkurichchi .. காவல்குறிச்சி.
Chokkampatti ..	சொக்கம்பட்டி. (Z).	Kidārangulam(I) கிடாரங்குளம்.
Gunarāmanallūr.	குனராமம் நல்லூர்.	Kil Kalingal (Z) கிழ்ச்சிலிங்கல்.
Idaikkāl ..	இடைக்கால்.	Kil Pāvur .. கிழ்பாவூர்.
Ilandaikklam ..	இலந்தைக்குளம். (Z).	Kil Vellakkāl .. கிழ்வெள்ளக் கால்.
Ilanji ..	இலஞ்சி.	Kil Virānam (Z). கிழ்விரானம்.
Kadaiyanallūr..	கடையநல்லூர்.	Kodikkurichchi. கொடிக்குறிச்சி.
Kadanganēri (Z).	கடங்கணேரி.	Kottākulam (I). கொட்டாகுளம்.
Kēduvetti (Z).	காடுவெட்டி.	Kōvilānkulam .. கோவிலான் (Z). குளம்.
Kallūrani ..	கல்லூரானி.	Krishnāpuram .. கிருஷ்ணபூரம்.
Kalunirkulam ..	கமுநீர்குளம். (Z).	Kulaiyanēri (Z). குலையனேரி.

TENKASI TALUK—cont. தென்காசி தாலுகா—தொடர்ச்சி.

Kulasēkharap-	குலசேகரப்பட்டி.	Periyapillaivala	பெரியபிள்ளை
patti.		sai.	வல்லச.
Kunnakkudi (Z).	குன்னக்குடி.	Pettanādanpatti	பெத்தநாடாள்
Kurichchikulam-	குறிச்சிகுளம்.	(Z).	பட்டி.
(Z).		Pirānūr	பிரானூர்.
Kuruchcham-	குருச்சாமப்பட்டி.	Poygai (Z)	பொய்கை.
patti (Z).		Pūlāngulam	பூலங்குளம்.
Kurukkalpatti	குருக்கனப்பட்டி.	Puliyūr	புலியூர்.
(Z).		Rājagōpālappēri	ராஜாபோலப்
Kuttukkalvala-	குத்துக்கல்	(Z).	பேரி.
sai.	வல்லச.	Rājapāndi (Z)	ராஜபாண்டி.
Kuttālam	.. குத்தாலம்.	Sillaraippuravu	சில்லரைப்புரவு.
Mārāndai	.. மாராந்தை.	(Z).	
Marudankinamaru	மருதன்சிறை.	Sivakāmipuram	சிவகாமிபுரம்.
(Z).		(Z).	
Marudappa-	மருதப்பயுரம்.	Sivalapuram-	சிவல்புரம் கரடி
puram (Kōvi-	(கோவிலான்	karadi Udaip-	உடைப்படி.
lānkulam (Z).	குளம்).	pu (Z).	
Marukkālan-	மருக்காலன்	Sivalārkulam	சிவலார்குளம்.
kulam (Z).	குளம்.	Sivanādānūr (Z).	சிவநாடானூர்.
Mattalampārai.	மத்தளம்	Subbayyāpuram	சுப்பயாபுரம்.
	பாறை.	(Z).	
Māyamānkuri-	மாயமான்	Sumatindra-	சமதீந்திரபுரம்.
chchi.	குறிச்சி.	puram (I)	
Mēlagaram	.. மேலகரம்.	Sundarapān-	சந்தரபான்திய
Mēl Kalingal	மேல்கலிங்கல்.	diyapuram	புரம்.
(Z).		Sūrandai (Z).	சுரங்கடை.
Mēl Krishnap	மேல்கிருஷ்ணப்	Sūrandai	சுரங்கடை.
peri (Z).	பேரி.	Tenkāsi	.. தென்காசி.
Mēl Marudappa-	மேல்மருதப்ப	Tēnpottai	.. தென்பொத்தை.
puram (Z).	புரம்.	Tippanampatti	திப்பனம்பட்டி.
Mēl Pāvūr	.. மேல்பாவுர்.	Tiruchchittam-	திருச்சிற்றம்பலம்
Mēl Virānam	மேல்வீரனம்.	palam.	
(Z).		Ūrmēlalagiyān	ஊர்மேலழுகி
Minnadisēri (Z)	மின்னடிசெரி.	(Z).	யான்.
Nāgalkādu	.. நாகல்காடு.	Ūttumalai (Z).	ஊத்துமலை.
Nāgalkulam (Z)	நாகலகுளம்.	Vadagaraikil-	வடகரைக்கிழப்
Nārānapuram	நாரானபுரம்.	pidāgai.	பிடாகை.
(Z).		Vadagarai Mēl-	வடகரை மேல்
Narikkudi (Z).	நரிக்குடி.	pidāgai.	பிடாகை.
Navanitakrish-	நவநித்சிருவண்ண	Vādi (Z).	வாடி.
nāpuram (Z).	புரம்	Vāgaikkulam (Z)	வாகைக்குளம்.
Nayānāragaram	நயினாரகரம்.	Vairavankulam	வைரவன்குளம்.
(Z).		(Z).	
Neduvayal	.. நெடுவயல்.	Vallam (Z)	.. வல்லம்.
Neitūr	.. நெட்டேர்.	Vellakāl (I)	.. வெள்ளகால்.
Panpuli	.. பண்புளி.	Virakēralam-	வீரகேரளம்புதூர்
Pāttākurichchi.	பாட்டாகுரிச்சி.	dudūr (Z)	..
Pāttappattu	பாட்டப்பத்து.		

TIRUNELVELI TALUK. திருநெல்வேலி தாலுகர்.

Abhishēkapatti. அபிஷீகபட்டி.
 Alaganēri .. அழகனேரி.
 Alaganēri (I) .. அழகனேரி.
 Alagiyapāndyia- அழியபாண்டிய
 puram. புரம்.
 Alankārappēri.. அலங்காரப்பேரி.
 Anantakrishnā அனந்தகிருஷ்ண
 puram. புரம்.
 Āraikkulam (I) ஆரைக்குளம்.
 Ariyakulam .. அரியகுளம்.
 Arugankulam .. அருகங்குளம்.
 Avanāppēri .. அவனாப்பேரி.
 Chattirampu- சத்திரம்புதுக்
 dukkulam. குளம்.
 Chittārchatram. சித்தாரச்சத்திரம்.
 Ettānkulam .. எட்டான்குளம்.
 Gangaikondān. கங்கைகொண்
 டான்.
 Ilandaikkulam இலந்தைக்குளம்.
 (I).
 Isānamatam (I). ஈசானமடம்.
 Ittēri .. இட்டேரி.
 Kalakkudi .. கலக்குடி.
 Kalkurichuhi .. கல்குறிச்சி.
 Kānārpatti .. கானாரப்பட்டி.
 Kandiyappēri .. காந்தியப்பேரி.
 Karaiyiruppu (I) கரையிருப்பு.
 Karungādu .. கருங்காடு.
 Karuppandurai. கருப்பன்துரை.
 Karuvanallūr .. கருவநல்லூர்.
 Karuvēlangulam கருவேலங்குளம்.
 (I).
 Kattalaiyudai- கட்டளையுதைய
 yanēri (I). னேரி.
 Kattāmpuli .. கட்டாம்புளி.
 Kattārankulam. கட்டாரன்குளம்.
 Khānsāhib- காஞ்சாயபுரம்.
 puram.
 Kil Nattam .. கிழ்நந்தம்.
 Kil Pāttam .. கிழ்பாட்டம்.
 Kil Tiruvēn- கிழ்திருவேக்கட
 gadanātha- அதபுரம்.
 puram.
 Kil Virarāghava- கிழவீரராகவுபுரம்.
 puram.
 Kōdaganallūr .. கோடகநல்லூர்.
 Kokkattikulam. கொக்கட்டிகுளம்.
 Kondānagaram. கொண்டாநகரம்.
 Kongandānpārai கொங்கன்தான்
 பாறை.
 Krishnāpuram. கிருஷ்ணபுரம்.
 Kulavanika- குலவனிக்குபுரம்.
 puram.

Kumāranēri (I). குமாரனேரி-
 Kunnattūr .. குன்னத்தூர்.
 Kuppakkurich- குப்பக்குறிச்சி.
 chi.
 Kuravarkulam குவர்குளம்.
 (I).
 Madhavakkuri- மதவக்குறிச்சி.
 chchi.
 Manappadai- மணப்படைஇடு.
 vidu.
 Manimūrtiswa- மனிமூர்த்திச்
 ram. வரம்.
 Mānūr .. மானூர்.
 Marudūr .. மருதூர்.
 Māvadi .. மாவடி.
 Mēgamudaiyār- மேகமுடையார்
 kulam (I). குளம்.
 Mēl Kallūr .. மேல்கல்லூர்.
 Mēl Nattam .. மேல்நத்தம்.
 Mēl Pālaiyam.. மேல்பாளையம்.
 Mēl Pāttam .. மேல்பாட்டம்.
 Mēl Puttanēri .. மேல்புத்தேரி.
 Mēl Tiruven- மேல்திருவேங்கட
 gadanātha- நாதபுரம்.
 puram.
 Mēl Virarāgha- மேல்வீரராகவ
 vapuram. புரம்.
 Munnirpallam .. முனிர்பள்ளம்.
 Muttū .. முத்தூர்.
 Nadukkāvudai- நடுக்காவுடையார்
 yār kulam (I). குளம்.
 Naduvakkurich- நடுவக்குறிச்சி.
 chi.
 Nāgalōdai (I) .. நாகலோடை.
 Nānjānkulam (I) நாஞ்சான்குளம்.
 Nāranammālpu- நாரணம்மாள்
 ram. புரம்.
 Narasinganallūr. நரசிங்கநல்லூர்.
 Nochekkūkulam. நொச்சிக்குளம்.
 Padinālāmpēri.. பதினாலம்பேரி.
 Pālaiyamchetti- பாலையம்செட்டி-
 kulam (I). குளம்.
 Pālamcōttah .. பாலையங்கோட்டை
 Pālamadai .. பாலாமடை.
 Pālavūr .. பாலவூர்.
 Pallikkōttai .. பல்லிக்கோட்டை.
 Panaiyānkulam. பனையான்குளம்.
 Pāppākulam .. பாப்பாகுளம்.
 Pāraikkulam .. பாறைக்குளம்.
 Pēttai .. பேடை.
 Pillaiyankatta- பிள்ளையன்கட
 lai (I). ட்டை.
 Pillaiyārkulam. பிள்ளையார்குளம்.

TIRUNELVELI TALUK—cont. திருநெல்வேலி தாலூக்கா—தொப்பச்சி.

Pirānchēri ..	பிராஞ்சேரி.	Terkuppatti ..	தெற்குப்பட்டி.
Pirāyankulam ..	பிராயன்குளம்.	Tidiyūr ..	திடியூர்.
Ponmidittāku- lam (I).	பொன்மிதித் லாம் (I).	Timmarūjapu- ram.	திம்மரூஜபுரம்.
Ponnākkudi ..	பொன்னாக்குடி.	Tirunelveli ..	திருநெல்வேலி.
Pudukkulam ..	புதுக்குளம்.	Tirumalaikko- lundupuram.	திருமலைக்கூ ங்குந்துபுரம்.
Pudūr ..	புதூர்.	Tiruppanikari- salkulam (I).	திருப்பனிகிரிசல் குளம்.
Rājagōpālapu- ram.	ராஜகோபால புரம்.	Tiruppani Nel- laipuram (I).	திருப்பனி நல்லைபுரம்.
Rājavallipuram.	ராஜவல்லிபுரம்.	Tiruttu ..	திருத்து.
Rāmalingānēri	ராமலிங்கனேரி. (I).	Tiruvannātha- puram.	திருவண்ணாத புரம்.
Rāmayyanpatti.	ராமயன்பட்டி.	Tulukkarkulam (I).	திலுக்கர்க்குளம்.
Reddiyāpatti (I).	ரெட்டியாபட்டி.	Udaiyanēri ..	உதையனேரி.
Samugarangay- yankattalai (I).	சமுகரங்கய்யன் கட்டலை.	Udaiyārkulam.	உடையார்குளம்.
Sangantiradu ..	சங்கன் திரடு.	Ugandānpatti ..	உந்ததாஸபட்டி.
Seliyanallūr ..	செலியநல்லூர்.	Ukkirankōttai ..	உக்கிரங்கூட்டை.
Sēndimangalam.	சேந்திமங்கலம்.	Uttamapāndi- yankulam (I).	உத்தமபாண்டி யன்குளம்.
Sengulam ..	செங்குளம்.	Vaduganpatti ..	வாடுகனபட்டி.
Sētūrāyaputtūr	சேதுரூயபுத்தூர். (I).	Vāgaikkulam ..	வாகைக்குளம்.
Sidaparppanal- lūr.	சிதபர்ப்பநல்லூர்.	Vēlankulam (I).	வெளன்குளம்.
Sindupūndurai.	சிந்தபூந்துரை.	Vēlārkulam (I).	வெளார்குளம்.
Sirukkankurrech- chi.	சிருக்கன்குறிச்சி.	Vellaikkōvil ..	வெள்க் கோவில்.
Sivagurunāthān- tiruttu (I).	சிவகுருநாதன் திருத்து.	Vellālankulam ..	வெள்ளாளன் குளம்.
Sivalappēri ..	சிவலப்பேரி.	Vettuvānku- lam (I).	வெடுவான் குளம்.
Sivanādiyānku- lam (I).	சிவனாடியான் குளம்.	Venkalunir- samudram.	வங்கலுநிர் சமுத்திரம்.
Sivandippatti ..	சிவந்திப்பட்டி.	Vēppankulam ..	வேப்பன்குளம்.
Suttamalli ..	சுத்தமல்லி.	Vijayarāghava ..	விஜயராகவ
Tachchanallūr ..	தச்சனல்லூர்.	Mudaliyār ..	முதலியார்
Tālaiyūttu ..	தாழையுத்து.	Chattram (I).	சத்திரம்.
Taruvasai ..	தருவை.	Vilāgam ..	விளாகம்.
Tēnirkulam (I).	தெனீர்குளம்.		திருச்செந்தூர் தாலூகா.
Tenkattalai (I).	தென்கட்டலை.	Ārūmuganeri ..	ஆருமுகனேரி.
Tenkulam ..	தென்குளம்.	Āttūr (Kasbā) ..	ஆத்தூர் (கஸ்பா).
Tenpattu ..	தென்பத்து.	Chettiyāpattu ..	செட்டியாபத்து.
TIRUCHCHENDUR TALUK.			
Ādināthapuram.	ஆதினாதபுரம்.	Chettiyiruppu (I)	செட்டியிருப்பு.
Ādiyākurichchi.	ஆதியாகுறிச்சி.	Eluvaramukki.	எலுவரமுக்கி.
Alagappapuram	அலாகப்பபுரம்.	Kachchanāvilai.	கச்சனாவிளை.
(I).		Kadaiyanōdai ..	கடையனேநை.
Alagiyamanā- vālapuram.	அலகியமணவாள புரம்.	Kālankudi- yiruppu.	காலங்குழியில் ருப்பு.
Ālwār Tiru- nagari.	அல்வார்திரு நகரி.	Kānam ..	கானம்.
Ammanpuram ..	அம்மன்புரம்.		
Angamangalam.	அங்கமங்கலம்.		
Arasūr ..	அரசூர்.		

TIRUCHCHENDUR TALUK—cont.

திருச்செந்தூர் தாலுகா—தொடர்ச்சி.

Kandaswāmipu- கந்தசவாமிபுரம்.
ram.
Karungadal .. கருங்கால்.
Karnvelampādu கருவேலம்பாடு.
(I).
Kattārimanga- கட்டாரிமங்கலம்.
lam.
Kāyalpattanam காயல்பட்டனம்
North. வடபாகம்.
Kāyalpattanam காயல்பட்டனம்
South. தென்பாகம்.
Kāyāmoli .. காயாமோழி.
Kil Tiruchchen- கிழ் திருச்செந்
dūr. தூர்.
Kōmāneri (I) கோமானீரி.
Kombankul -m. கொம்பன்குளம்.
Kommattikōt- கொம்மட்டிக்
tai. கோட்டை.
Kudiraimoli .. குதிரைமோழி.
Kulasekhārapat- குலசேகரபட்ட
tanam. னாம்.
Kurippankulam. குறிப்பன்குளம்.
Lakshmīpuram. லக்ஷ்மிபுரம்.
Mādhavan- மாதவனகுறிச்சி.
kūrichchi.
Mānādutandup- மானாடுதண்டுப்
pattu. பத்து.
Manappādu .. மனப்பாடு.
Māvuppannai. மாவிபுப்பன்னை.
Megnanapuram. மெஞ்சுருபுரம்.
Mōl Tiruchchen- மேல்திருச்செந்
dūr. தூர்.
Melāttūr .. மேலாத்தூர்.
Mīrāngulam .. மீராங்குளம்.
Mudalūr .. முதலூர்.
Mukkuperi .. முக்குபேரி.
Mūlaikkārai .. மூலைக்கரை.
Naduvakkurich- நடுவெக்குறிச்சி.
chi.
Nallūr .. நல்லூர்.
Nalumavadi .. நாலுமாவடி.
Nangāmoli .. நங்கைமோழி.
Nattakkulam .. நத்தக்குளம்.
Nayināpattu (I). நயினைபத்து.
Nāzareth .. நாசரெத்து.
Nedungulam .. நெடுஞ்செழும்.
Padukkappattu. படுக்கப்பத்து.
Palangulam .. பழகுளம்.
Pallakkurichchi. பள்ளக்குறிச்சி.
Pallippattu பள்ளிப்பத்து.
Pannampārai .. பன்னம்பாறை.

Paramankurich- பரமன்குறிச்சி.
chi.
Pidāneri (I) .. பிடானீரி.
Pirandākulam பிரண்டாகுளம்.
(I).
Pudukkulam .. புதுக்குளம்.
Punnaikkāyal .. புனைக்காயல்.
Sāstāvinallūr .. சாஸ்தாவினல்
ஊர்.
Sāttānkulam .. சாத்தாங்குளம்.
Semmarikkku- செம்மரிக்குளம்.
lam.
Serndamanga- சேந்தமங்கலம்.
lam.
Setukkuvāyttān சேதுக்குவாய்த்
(I). தான்.
Srivenkates- ஸ்ரீவெங்கட்டேஸ்
warapuram. வரபரம்.
Sugāntalai .. சகந்தலை.
Tachēhamoli (I). தச்சமொழி.
Tāmaraimoli (I). தாமரைமோழி.
Temāngulam .. தேமாங்குலம்.
Tentirupperai. தெந்திருப்பேரை
(Kasbā).
Tentirupperai (Kurukāttūr). தெந்திருப்பேரை
(குருகாட்டு).
Tentirupperai (Puravūr). தெந்திருப்பேரை
(புரவூர்).
Tentirupperai (Rājāpatti). தெந்திருப்பேரை
(ராஜாபதி).
Tirukkalūr .. திருக்கலூர்.
Trunāvirudaiya- திருநாவிருட்டைய
puram. புரம்.
Truppani Put- திருப்பனிபுத்தன
tantaruvai (I). தருவை.
Tiruppaniyudap- திருப்பனியுடப்
pirappu (I). பிறப்பு.
Udaiyārkulam. உடையார்குளம்.
Udankudi .. உடங்குடி.
Vāgaivilai (I). வாகைவிலை.
Vellamatam .. வெள்ளமடம்.
Velūr Malayarā- வெளுநர் மழவ
yanattam. ராய நத்தம்.
Venkatārāmānu- வெங்கடராமானு
japuram. ஜபுரம்.
Viramānikkam. வீரமாணிக்கம்.
Virapāndiyan- வீரபாந்தியன்
pattanam. பட்டனம்.

LIST OF AGENTS FOR THE SALE OF MADRAS GOVERNMENT PUBLICATIONS.

IN MADRAS CITY.

- Messrs. ACCOUNT TEST INSTITUTE, Egmore, Madras-3.
Messrs. CITY BOOK COMPANY, Madras-4.
Messrs. HIGGINBOTHAMS, LIMITED, Madras-2.
Messrs. NEW CENTURY BOOK HOUSE, Madras-2.
Messrs. P. VARADACHARI & Co., Madras-1.
Messrs. THE SOUTH INDIA SAIVA SIDDHANTHA WORKS PUBLISHING SOCIETY, Malleswaram-1.
Messrs. VENKATRAMA & Co., Madras-1.
Messrs. V. PERUMAL CHETTY & SONS, Madras-1.
Messrs. M. DORASWAMY MUDALIAR & Co., Madras-1.
Messrs. C. SURIAH CHETTY & SONS, Madras-5.
Sri S. S. SRINIVASARAGHAVAN, Royapettai, Madras-14.
Messrs. FREE INDIA CO-OPERATOR'S AGENCY, Madras-4.
Messrs. PALANI & Co., Triplicane, Madras-5.
Messrs MOORTHY PUBLICATIONS, Alwarpet, Madras-18.

IN MUSSALAMATE OF MADRAS STATE.

- Messrs. AMUTHU BOOK DEPOT, BOOKSELLERS, DASARPURAM P.O., Chingleput district.
Sri E. M. GOPALAKRISHNA KONE, Madurai, Madurai district.
Messrs. THE ORIENTAL BOOK HOUSE, Madurai.
Sri A. VENKATASUBBAN, Vellore, North Arcot district.
Messrs. BHARATHA MATHA BOOK DEPOT, Tanjore, Tanjore district.
Messrs. D. V. NATHAN & Co., Kumbakonam, Tanjore district.
Messrs APPAR BOOK STALL, Tanjore.
Messrs. P. N. SWAMINATHASIVAM & Co., Padukkottai, Tiruchirappalli district.
Messrs. M. PALANI & Co., BOOK-SELLERS, Clock Tower, Padukkottai
Messrs. S. KRISHNASWAMI & Co., Tiruchirappalli district.
Messrs. PALANIAPPA BROTHERS, Tiruchirappalli district.
Sri S. S. SULTAN MOHAMED, Alangudi, Tiruchirappalli district.
Sri S. R. SUBRAMANIA PILLAI, Tirunelveli, Tirunelveli district.
Sri B. ARULDOSS, Villupuram Town, South Arcot district.
Messrs. V. B. GANESAN, Villupuram, South Arcot district.
Messrs. C. P. S. BOOK SHOP, Chidambaram.
Messrs. THE EDUCATIONAL SUPPLIES COMPANY, Coimbatore (R.S. Param).
Messrs. VASANTHAM STORES, BOOKSELLERS, Cross Cut Road, Coimbatore.
Messrs. AKIWOO NOOLAGAM, BOOKSELLERS, Market, Ootacamund, Nilgiris.
Sri S. M. JAGANATHAN, BOOKSELLER AND PUBLISHER, Nagercoil, Kanyakumari district.

IN OTHER STATES.

- Messrs U. R. SHENOY & SONS, Mangalore, South Kanara district.
Messrs. HAJEE K. P. AHMED KUNHI & BROS., Cannanore, North Malabar district.
Messrs. THE S. S. BOOKS EMPORIUM, BOOKSELLERS, "Mount-Joy" Road, Basavangudi, Bangalore-4.
Messrs. PEOPLE'S BOOK HOUSE, Mysore.
Messrs. H. VENKATRAMIAH & SONS, VIDYANIDHI BOOK DEPOT, Mysore, South India.
Messrs. PANCHAYAT SAMACHAR, Guntala, West Godavari district.
Messrs. BOOK-LOVERS, Private, Ltd., Guntur and Hyderabad.
Sri D. SREE KRISHNAMURTHY, Ongole, Guntur district.
Messrs. JANATHA AGNICOLES, BOOK-SELLERS, Gudur.
Messrs. M. SESHA CHALAM & Co., Masulipatnam, Krishna district.
Messrs. THE COMMERCIAL LINKS, Governmentpet, Vijayawada, Krishna district.
Messrs. TRIVENI PUBLISHERS, Masulipatnam, Krishna district.
Messrs. JAIN BOOK AGENCY, New Delhi-1.
Messrs. INTERNATIONAL BOOK HOUSE, Trivandrum.
Messrs. THE CRYSTAL PRESS, BOOK-SELLERS, Marthandam P.O., S. Travancore.
Messrs. THE BOOT AND REVIEW CENTRE, Vijayawada.
Messrs. B.H.U. PRESS, BOOK DEPOT, Banaras.
Messrs. B. S. JAIN & Co., 71, Abupura, Muzaffar Nagar (U.P.).
Messrs. ANDHRA UNIVERSITY GENERAL CO-OPERATIVE STORES, LIMITED, Waltair.
Messrs. BALAKRISHNA BOOK CO., Hazratganj, Lucknow.